




ஏன் தண்ணீர் இல்லை?

கொங் கொங்கும் அவனது குடும்பத்தினரும் தண்ணீரின் அருமையைப் புரிந்துகொண்ட ஒரு வறட்சியான நாள்.



தண்ணீர் ஒழுக்கலை உடனடியாகப் பழுதுபார்த்து, தண்ணீர் விணாவதைக் குறைத்திடுங்கள்.

50

தண்ணீரைச் சேமிக்க சில உதவிக் குறிப்புகள் இதோ

சிறுநீர் கழிக்கும்போது "அரை நீர்" விசையைப் பயன்படுத்துங்கள்.

பல் துலக்கும்போது ஒரு குவளைவைப் பயன்படுத்துங்கள்.

ஐந்து நிமிடங்களுக்குள் குளித்துவிடுங்கள். சவர்க்காரம் போடும்போது குழாயை அடைத்துவிடுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா...

சிங்கப்பூர் தினமும் சுமார் 430 மில்லியன் கேலன் தண்ணீர் பயன்படுத்துகிறது. இதைக் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கேற்ற அளவிலான 782 நீச்சல் குளங்களை நிரப்பிவிடலாம்.

782

782 ஒலிம்பிக் போட்டிகளுக்கேற்ற அளவிலான நீச்சல் குளங்கள்

2060ஆம் ஆண்டுக்குள், சிங்கப்பூரின் தண்ணீர் தேவைகளில் 85%ஐப் புதுநீரும் சுத்திகரிக்கப்படாத கடல்நீரும் நிறைவுசெய்யும்.

சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர்

85%

சராசரியாக, சிங்கப்பூர் ஒருவர் தினமும் சுமார் 148 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறார். இது 99 ஒன்றரை லிட்டர் தண்ணீர் போத்தல்களுக்கு நிகரானது.

99 ஒன்றரை லிட்டர் தண்ணீர் போத்தல்கள்

மேலும் தெரிந்துகொள்ள, பார்க்கவும்

உங்களுக்காக வழங்குவோம்

gov.sg